

## Tamil Murli Quiz 13-09-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும். இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடையை தேர்வு செய்யவும்:

எந்த சாதனம் எந்த அளவு நிறைவாக முழுமை பெறுமோ அதன் சுகத்தை \_\_\_\_\_ தான் பெறுவார்கள். இந்த விஞ்ஞானிகளால் பெற முடியாது.

- A. ☐ பிராமணர்கள்
- B. ☐ பக்தர்கள்
- C. ☐ மனிதர்கள்
- D. ☒ சம்பூர்ண ஆத்மாக்கள்

Q.2) சரியான விடையை தேர்வு செய்யவும்:

அனைத்து முரளிகளின் சாரம் \_\_\_\_\_ என்ற ஒரே ஒரு வார்த்தை.

- A. ☐ டிராமா
- B. ☐ ஞானம்
- C. ☒ பிந்து
- D. ☐ யோகம்

Q.3) சரியா? தவறா? :

பிந்து ஆக வேண்டும். பிந்துவை நினைவு செய்ய வேண்டும். மேலும் என்னென்ன நடந்து முடிந்ததோ அதற்கு பிந்து இட வேண்டும்.

- A. ☒ சரி
- B. ☐ தவறு

Q.4) சரியான விடையை தேர்வு செய்யவும்:

மகாவீர் குழந்தைகள் செயல்களைச் செய்து கொண்டே, கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டு அவ்வப்போது \_\_\_\_\_ ரூபத்தில் இருக்க வேண்டும்.

- A. ☐ கர்மாதீத
- B. ☐ டிரஸ்டி
- C. ☒ டபுள் லைட்
- D. ☐ பந்தன்முக்த

Q.5) சரியான விடையை தேர்வு செய்யவும்:

பாப்தாதா நெருக்கமான குழந்தைகளின் குழு மூலமாக பக்தர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு \_\_\_\_\_ செய்விப்பதற்கான சேவையை செய்வித்துக் கொண்டிருக்கிறார்.

- A. ☐ மாற்றம்
- B. ☒ டச்சிங்
- C. ☐ அதிசயம்
- D. ☐ புதுமை

Q.6) சரியான விடையை தேர்வு செய்யவும்:

யார் தந்தையின் குழந்தையாக ஆகிவிட்டாரோ அவர் விலைமதிக்கமுடியாத \_\_\_\_\_ ஆகிவிட்டார்.

- A. ☒ ரத்தினம்
- B. ☐ உயர்ந்த ஆத்மா
- C. ☐ பாக்கியவானாக
- D. ☐ வைரமாக

Q.7) சரியான விடையை தேர்வு செய்யவும்:  
சங்கமகயுகத்தின் உயர்ந்த பாக்கியமே தந்தையின் விலைமதிக்கமுடியாத  
ஆகும்.

- A. ☐ இதய சிம்மாசனம்
- B. ☐ ஞானம்
- C. ☒ ரத்தினம்
- D. ☐ கருணை

Q.8) சரியான விடையை தேர்வு செய்யவும்:  
எந்த அளவு யக்ஞ சேவை செய்கிறார்களோ அந்த அளவு \_\_\_\_\_  
இயல்பாகவே கிடைத்துவிடும்.

- A. ☐ குஷி
- B. ☐ பாக்கியம்
- C. ☒ பிராப்தியின் பிரசாதம்
- D. ☐ ஆசீர்வாதம்

Q.9) சரியான விடையை தேர்வு செய்யவும்:  
யாரையாவது \_\_\_\_\_ என்பது அனைத்தையும் விட பெரிய சேவை ஆகும்.

- A. ☐ தனக்கு சமமாக செய்வது
- B. ☒ திருப்தி செய்வது
- C. ☐ பாபா குழந்தையாக ஆக்குவது
- D. ☐ ஆத்மா என உணர வைப்பது

Q.10) சரியா? தவறா? :

தந்தையின் குழந்தை ஆவது என்றால் என்னுடையது என்பது முடிவடைவது. பற்றுதல் உருவாவதற்கான ஆதாரம் என்னுடையது என்பதாகும். என்னுடையது என்பது இல்லவே இல்லை என்றால் பற்றுதல் எங்கிருந்து வர முடியும்? எப்பொழுதும் சகோதரன் சகோதரன் என்னும் நினைவில் இருந்தீர்கள் என்றால், எந்தவொரு விகாரமும் உற்பத்தி ஆக முடியாது

- A. ☒ சரி
- B. ☐ தவறு